

|| அவதாரத்ரயஸ்தோத்ரம் ||

பாலயஸ்வ நிபாலயஸ்வ நிபாலயஸ்வ ரமாபதே |
வாதிராஜமுநீம்த்ரவம்தித வாஜிவக்த்ர நமோஸ்து தே || ப ||

மத்வஹ்ருத்கமலஸ்திதம் வரதாயகம் கருணாகரம்
லக்ஷ்மணாக்ரஜமக்ஷயம் துரிதக்ஷயம் கமலேக்ஷணம் |
ராவணாம்தகமவ்யயம் வரஜாநகீரமணம் விபும்
அம்ஜநாஸுதபாணிகம்ஜநிஷேவிதம் ப்ரணமாம்யஹம் || க ||

தேவகீதநயம் நிஜார்ஜுநஸாரதிம் கருடத்வஜம்
பூதநாஸகடாஸுராதிகலாம்தகம் புருஷோத்தமம் |
துஷ்டகம்ஸநிமர்தநம் வரருக்மிணீபதிமச்யுதம்
பீமஸேநகராம்புஜேந ஸுஸேவிதம் ப்ரணமாம்யஹம் || உ ||

ஜ்ஞாநமுக்திஸுபக்திதம் வரபாதராயணமவ்யயம்
கோடிபாஸ்கரபாஸமாநகிரீடகும்டலமம்டிதம் |
வாக்ஸுதர்ஸநதஃ கலேஃ ஸிரகாதகம் ரமயா யுதம்
மத்வஸத்கரகம்ஜபூஜிதமக்ஷயம் ப்ரணமாம்யஹம் || ஈ ||

|| இதி ஸ்ரீவாதிராஜபூஜ்யசரணவிரசிதம்
அவதாரத்ரயஸ்தோத்ரம் ||